

டிபிஎஸ் குரூப் ஹோல்டிங்ஸ் லிமிடெட் மற்றும் அதன் துணை நிறுவனங்கள்

31 டிசம்பர் 2020-இல் முடிவுற்ற ஆண்டுக்கான
சுருக்கமான நிதிநிலை விவரம்

டிபிஎஸ் குரூப் ஹோல்டிங்ஸ் லிமிடெட் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் (குழுவும்) மற்றும் டிபிஎஸ் பேங்க் லிமிடெட் (வங்கி) ஆகியவற்றின் முழு நிதிநிலை அறிக்கைகளின் சுருக்கம் மட்டும் பின்வரும் நிதிநிலைத் தகவல்களில் இடம்பெறும். குழுவும் மற்றும் வங்கியின் நிதிமுடிவுகள் மற்றும் நிதிநிலைகளை முழுமையாகப் புரிந்துகொள்ள இதில் போதிய விவரங்கள் அடங்கியிருக்கவில்லை. மேல் விவரங்களுக்கு, தணிக்கையான முழு நிதிநிலை அறிக்கைகள், அவற்றுக்கான தணிக்கையாளர்களின் அறிக்கைகள், இயக்குநர்களின் அறிக்கைகள் ஆகியவற்றைத் தயவுசெய்து பார்க்கவும். இவை www.dbs.com/investor என்ற டிபிஎஸ் இணையத்தளத்திலும் கிடைக்கும்.

சுருக்கமான நிதிநிலை விவரம் உள்ளடக்கங்களின் அட்டவணை

டிபிஎஸ்ஹெச் குரூப் ஹோல்டிங்ஸ் லிமிடெட் மற்றும் அதன் துணை நிறுவனங்கள்

தணிக்கையாளரின் அறிக்கை 3

நிதிநிலை அறிக்கைகள்

தணிக்கை செய்யப்பட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட வருவாய் அறிக்கை	12
தணிக்கை செய்யப்பட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட விரிவான வருவாய் அறிக்கை	13
தணிக்கை செய்யப்பட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட இருப்புநிலை அறிக்கை	14
தணிக்கை செய்யப்பட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட பங்குமுதல் மாற்ற அறிக்கை	15
தணிக்கை செய்யப்பட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட ரொக்கப் புழக்க அறிக்கை	16

மற்றத் தகவல்

1. மூலதன வளம்	18
2. லாப ஈவுகள்	18

டிபிஎஸ் பேங்க் லிமிடெட்.

நிதிநிலை அறிக்கைகள்

தணிக்கை செய்யப்பட்ட வருவாய் அறிக்கை	19
தணிக்கை செய்யப்பட்ட விரிவான வருவாய் அறிக்கை	20
தணிக்கை செய்யப்பட்ட இருப்புநிலை அறிக்கை	21

மற்றத் தகவல்

1. டிபிஎஸ் பேங்க் லிமிடெட் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் மூலதன வளம்	22
---	----

டிபிஎஸ் குரூப் ஹோல்டிங்ஸ் லிமிடெட் உறுப்பினர்களுக்கான, சுயேச்சையான தணிக்கையாளரின் அறிக்கை

நிதிநிலை அறிக்கைகளின் தணிக்கை பற்றிய அறிக்கை

எங்கள் கருத்து

எங்கள் கருத்துப்படி, இணைக்கப்பட்டுள்ள டிபிஎஸ் குரூப் ஹோல்டிங்ஸ் லிமிடெட் (நிறுவனம்) மற்றும் அதன் துணை நிறுவனங்களின் (குழுவும்) ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளும் நிறுவனத்தின் இருப்புநிலை அறிக்கையும் சிங்கப்பூர் நிறுவனங்கள் சட்டத்தின் அத்தியாயம் 50 (சட்டம்) சட்டப்படியும் சிங்கப்பூர் நிதிநிலைத் தாக்கல் தரங்கள் (அனைத்துலகம்) ["SFRS(I)S"] விதியின்படியும் முறையாகத் தயாரிக்கப்பட்டு, 31 டிசம்பர் 2020-இல் நிலவிய குழுமத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலையையும் நிறுவனத்தின் நிதிநிலையையும், அத்தேதியில் முடிவுற்ற ஆண்டுக்குரிய குழுமத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட நிதியியல் செயல்திறன், ஒருங்கிணைக்கப்பட்ட பங்குமுதல் மாற்றம், ஒருங்கிணைக்கப்பட்ட ரொக்கப் புழக்கம் ஆகியவற்றையும் உண்மையாகவும் நியாயமாகவும் காட்டுகின்றன.

நாங்கள் தணிக்கை செய்தவை

நிறுவனம் மற்றும் குழுமத்தின் நிதிநிலை அறிக்கைகளில் இருப்பவை:

- 31 டிசம்பர் 2020-இல் முடிவுற்ற ஆண்டுக்கான குழுமத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட வருவாய் அறிக்கை
- 31 டிசம்பர் 2020-இல் முடிவுற்ற ஆண்டுக்கான குழுமத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட விரிவான வருவாய் அறிக்கை
- 31 டிசம்பர் 2020-இல் முடிவுற்ற ஆண்டுக்கான குழுமம் மற்றும் நிறுவனத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட இருப்புநிலை அறிக்கை
- அத்தேதியில் முடிவுற்ற ஆண்டுக்கான குழுமத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட பங்குமுதல் மாற்ற அறிக்கை
- அத்தேதியில் முடிவுற்ற ஆண்டுக்கான குழுமத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட ரொக்கப் புழக்க அறிக்கை; மற்றும்
- முக்கியக் கணக்கியல் கொள்கைகளின் சுருக்கம் உள்ளிட்ட, நிதிநிலை அறிக்கைகளுக்கான குறிப்புகள்

கருத்துக்கான அடிப்படை

நாங்கள் சிங்கப்பூர் தணிக்கைத் தரங்களுக்கு (SSAs) ஏற்ப தணிக்கை செய்தோம். அந்தத் தரங்களின்கீழ் எங்களுக்குள்ள பொறுப்புகள் எங்கள் அறிக்கையின் "நிதி அறிக்கைகளைத் தணிக்கை செய்வதில் தணிக்கையாளருக்குள்ள பொறுப்புகள்" என்ற பகுதியில் மேலும் விவரிக்கப்பட்டுள்ளன.

நாங்கள் பெற்ற தணிக்கை ஆதாரங்கள் போதுமானவை என்றும் எங்கள் கருத்துக்கு அடிப்படை வழங்கப் பொருத்தமானவை என்றும் நாங்கள் நம்புகிறோம்.

சுதந்திரம்

நாங்கள் கணக்கியல் மற்றும் நிறுவன ஒழுங்குமுறை ஆணையத்தின் (ACRA) நிபுணத்துவ நடத்தைக் குறியீடு மற்றும் பொதுக் கணக்காய்வாளர்கள் மற்றும் கணக்கியல் நிறுவனங்களுக்கான நெறிமுறைகள் (ACRA குறியீடு) ஆகியவற்றின்படியும் சிங்கப்பூரில் நிதிநிலை அறிக்கைகளைத் தணிக்கை செய்வதற்கு அவசியமான நெறிமுறை நிபந்தனைகளின்படியும் குழுமத்துடன் சம்பந்தமில்லாத சுதந்திரமான அமைப்பாகச் செயல்பட்டு, இந்த நிபந்தனைகளுக்கும் ACRA குறியீட்டுக்கும் ஏற்ப எங்களது மற்ற நெறிமுறைப் பொறுப்புகளை நிறைவேற்றியிருக்கிறோம்.

குறிப்பிடத்தக்க தன்மை

- குழுமத்தின் ஒட்டுமொத்த குறிப்பிடத்தக்க தன்மையை குழுமத்தின் வரிக்கு முந்தைய லாபத்தில் 5%-இன் அடிப்படையில் நிர்ணயித்தோம்.

குழும வரையறை

- டிபிஎஸ் பேங்க் லிமிடெட் மற்றும் டிபிஎஸ் குரூப் (ஹாங்காங்) லிமிடெட் ("முக்கியக் கூறுகள்") ஆகியவற்றின் சிங்கப்பூர் நடவடிக்கைகள் மீது முழு அளவிலான தணிக்கை நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன.
- குழுமத்துடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அளவிலானவையாகக் கருதப்பட்ட, குறிப்பிட்ட கணக்கு இருப்புகள் கொண்ட அங்க நிறுவனங்களாக டிபிஎஸ் பேங்க் லிமிடெட் ஹாங்காங் கிளை, டிபிஎஸ் பேங்க் (சீனா) லிமிடெட், பிடி பேங்க் டிபிஎஸ் இந்தோனேசியா, டிபிஎஸ் பேங்க் (தைவான்) லிமிடெட், டிபிஎஸ் பேங்க் இந்தியா லிமிடெட் (இதரக் கூறுகள்) ஆகியவற்றை அடையாளம் கண்டோம். இதனைத் தொடர்ந்து, போதிய பொருத்தமான தணிக்கை ஆதாரம் பெற இந்த அங்க நிறுவனங்களின் குறிப்பிடத்தக்க கணக்கு இருப்புகளில் சிறப்புத் தணிக்கை நடைமுறைகளை மேற்கொண்டோம்.

முக்கியத் தணிக்கை விவகாரங்கள்

- வாடிக்கையாளர்களின் கடன்கள் மற்றும் முன்பணங்களுக்கான சிறப்பு ஒதுக்குகள்
- கடன் இழப்புகளுக்கான பொது ஒதுக்குகள் (1 மற்றும் 2ஆம் கட்ட எதிர்பார்க்கப்படும் கடன் இழப்புகள்)
- நன்மதிப்பு
- நியாயமான மதிப்பில் வைக்கப்பட்ட நிதிக் கருவிகளின் மதிப்பீடு

எங்கள் தணிக்கை வடிவமைப்பின் ஒரு பகுதியாக, குறிப்பிடத்தக்கதன்மையை நிர்ணயித்து, இணைக்கப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கைகளில் குறிப்பிடத்தக்க விவரப்பிழைகளின் இடர்கோள்களை மதிப்பிட்டோம். குறிப்பாக, நிர்வாகம் செய்த அகச்சார்நிலை தீர்ப்புகளைப் பரிசீலித்தோம்; எடுத்துக்காட்டாக, முக்கியமான கணக்கீட்டு மதிப்பிடலைப் பொறுத்தவரை, ஊகங்கள் செய்வது மற்றும் நிச்சயமற்ற வருங்கால நிகழ்வுகளைக் கருத்தில் கொள்வது. எங்களது எல்லாத் தணிக்கைகளிலும் செய்வதைப் போலவே, உள் கட்டுப்பாடுகள் மீதான நிர்வாகத்தின் ஆதிக்க இடர்பாட்டையும் நாங்கள் ஆய்ந்தோம். மோசடியால் குறிப்பிடத்தக்க விவரப்பிழை ஏற்படக்கூடிய இடரைப் பிரதிநிதிக்கும் பாரபட்சத்திற்கு ஆதாரம் இருக்கிறதா என்ற பரிசீலனையும் இதில் அடங்கும்.

குறிப்பிடத்தக்க தன்மை

எங்கள் தணிக்கையின் வரையறை, எங்களது குறிப்பிடத்தக்க தன்மை பயன்பாட்டால் நிர்ணயிக்கப்பட்டது. ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளில் விவரப் பிழைகள் இல்லை என்பதற்கு நியாயமான உறுதிப்பாட்டைப் பெறும் வகையில் தணிக்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. விவரப் பிழைகள், மோசடியால் அல்லது பிழையால் நேரலாம். அவை தனிப்பட்ட முறையில் அல்லது மொத்தமாக, ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளின் அடிப்படையில் பயனாளர்கள் எடுக்கும் பொருளியல் தீர்மானங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என நியாயமாக எதிர்பார்க்கப்படக்கூடிய நிலையில் அவை குறிப்பிடத்தக்க தன்மை கொண்டவையாகக் கருதப்படும்.

எங்கள் தொழில்முறைத் தீர்ப்புகளின் அடிப்படையில், ஒட்டுமொத்தக் குழுமத்தின் ஒட்டுமொத்த நிதி அறிக்கைகளின் குறிப்பிடத்தக்க தன்மை உட்பட, குறிப்பிடத்தக்க தன்மைக்கான குறிப்பிட்ட சில அளவீடுகளைப் பின்வரும் அட்டவணையில் உள்ளபடி நாங்கள் நிர்ணயித்தோம். இவையும், மற்றத் தரப் பரிசீலனைகளையும் சேர்ந்து, எங்கள் தணிக்கையின் வரையறை, தணிக்கை நடைமுறைகளின் இயல்பு, காலம், அளவு ஆகியவற்றை நிர்ணயிக்கவும், விவரப் பிழைகளின் விளைவைத் தனிப்பட்ட முறையில் ஒட்டுமொத்த நிதி அறிக்கையின் அடிப்படையிலும் மதிப்பிடவும் எங்களுக்கு உதவின.

குழுமத்தின் ஒட்டுமொத்தக் குறிப்பிடத்தக்கதன்மையை நாங்கள் எவ்வாறு நிர்ணயித்தோம்	குழுமத்தின் வரிக்கு முந்தைய லாபத்தில் 5%
<p>பயன்படுத்திய அளவீட்டுக்குறிகளுக்கான அடிப்படைக் காரணங்கள்</p>	<ul style="list-style-type: none"> எங்கள் கண்ணோட்டத்தின்படி, குழுமத்தின் செயல்பாட்டை அளவிட ஆகப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அளவீட்டுக்குறியாகக் கருதிய “வரிக்கு முந்தைய லாபத்தை” நாங்கள் தேர்ந்தெடுத்தோம். எங்கள் நிபுணத்துவ மதிப்பீட்டின் அடிப்படையில் 5%-ஐத் தேர்ந்தெடுத்தோம். பொதுவாக ஏற்கப்படும் லாபம் சார்ந்த அளவீடுகளுக்கு இது உட்பட்டிருப்பதையும் கவனத்தில் கொண்டோம்.

எங்கள் தணிக்கையைச் செய்கையில், குழுமத்தின் முக்கியக் கூறுகளுக்கும் இதரக் கூறுகளுக்கும் குறிப்பிடத்தக்கதன்மை நிலைகளை வரையறுத்தோம். இவை குழுமத்தின் ஒட்டுமொத்த குறிப்பிடத்தக்கதன்மையைவிடக் குறைவு.

தணிக்கை வரையறையை நாங்கள் உருவாக்கிய விதம்

நாங்கள் குழுமத்தின் அமைப்புமுறை, கணக்கியல் நடைமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள், குழுமம் செயல்படும் தொழில்துறை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, நிதிநிலை அறிக்கைகள் குறித்து ஒட்டுமொத்தக் கருத்துத் தெரிவிப்பதற்குப் போதிய பணி மேற்கொள்ளும் வகையில் எங்கள் தணிக்கையின் வரையறையை வகுத்தோம். குழுமத்தின் நிதிநிலை அறிக்கைத் தாக்கல் நடைமுறை அதன் தகவல் தொழில்நுட்ப (IT) இயங்குமுறைகளைச் சார்ந்திருக்கிறது. எங்களது தணிக்கை வரையறையில் நிதிநிலை அறிக்கைத் தாக்கலுக்குத் தேவைப்பட்ட முக்கிய நிதி விவரங்கள் தகவல் தொழில்நுட்ப (IT) இயங்குமுறைகளில் நேர்மையாகப் பரிசீலிக்கப்படுவதை உறுதிப்படுத்தும் கட்டுப்பாடுகளின் செயலாற்றலைச் சோதிப்பதும் உள்ளடங்கியது.

ஒட்டுமொத்தக் குழுமத்தின் தணிக்கை அணுகுமுறையை நிலைநாட்ட, குழுமம் முழுவதிலும் எங்களால், அல்லது இந்த வட்டாரங்கள் ஒவ்வொன்றின் உள்ளூர்ச் சட்டமும் ஒழுங்குவிதிகளும் பழக்கப்பட்ட எங்கள் கட்டளையின்கீழ் செயல்படும் மற்ற PwC கட்டமைப்பு நிறுவனங்களால் (“பிரிவுகளின் தணிக்கையாளர்கள்”) மேற்கொள்ளப்பட வேண்டிய தணிக்கை நடைமுறைகளின் அளவை நாங்கள் நிர்ணயித்தோம். பிரிவுகளின் தணிக்கையாளர்கள் மேற்கொண்ட பணிகளில், ஒட்டுமொத்த நிதிநிலை அறிக்கைகள் குறித்த எங்கள் கருத்துக்குப் போதிய பொருத்தமான தணிக்கை ஆதாரம் பெறப்பட்டதாகத் தீர்மானிப்பதற்குத் தணிக்கை நடைமுறைகளில் நாங்கள் எவ்வளவு ஈடுபாடு கொள்ளவேண்டும் என்பதை நாங்கள் நிர்ணயித்தோம்.

முக்கியத் தணிக்கை விவகாரங்கள்

முக்கியத் தணிக்கை விவகாரங்கள் என்பது, எங்களது நிபுணத்துவ மதிப்பீட்டின்படி, 31 டிசம்பர் 2020-இல் முடிவுற்ற நிதியாண்டின் நிதிநிலை அறிக்கைகள் குறித்த எங்கள் தணிக்கைக்கு மிகவும் முக்கியத்துவமிக்க விவகாரங்களாகும். நிதி அறிக்கைகளின் ஒட்டுமொத்த தணிக்கையின் அடிப்படையில் இவ்விவகாரங்கள் ஆராயப்பட்டு, அதற்கேற்ப எங்கள் கருத்தை வகுக்கையில், இவ்விவகாரங்கள் குறித்துத் தனியொரு கருத்தை நாங்கள் வெளியிடவில்லை.

முக்கியத் தணிக்கை விவகாரம்	முக்கியத் தணிக்கை விவகாரத்திற்கு எங்கள் தணிக்கை எவ்வாறு தீர்வு கண்டது
<p>வாடிக்கையாளர்களுக்கான கடன்கள் மற்றும் முன்பணங்களுக்கான சிறப்பு ஒதுக்குகள்</p> <p>31 டிசம்பர் 2020-இல் குழுமத்தின் வாடிக்கையாளர்களுக்கான கடன்கள் மற்றும் முன்பணங்களுக்கான சிறப்பு ஒதுக்கு \$2,692 மில்லியன். இதில் பெரும்பகுதி கழக வங்கிக்குழுமத்தின் (“IBG”) வாடிக்கையாளர்கள் சார்ந்தவை. சிறப்பு ஒதுக்கு என்பது கடன் சேதார வெளிப்பாடுகளுக்கான (அதாவது, SFRS (I)-9-ன் கட்டம் 3-இன் படி) நட்ட ஒதுக்கீட்டைக் குறிக்கிறது. சேதாரமற்ற வெளிப்பாடுகளின் (அதாவது கட்டம் 1 மற்றும் கட்டம் 2) எதிர்பார்க்கப்படும் கடன் இழப்பு “கடன் இழப்புகளுக்கான பொது ஒதுக்குகள்” என முக்கியத் தணிக்கை விவகாரத்தின்கீழ் விவரிக்கப்பட்டுள்ளது.</p> <p>கடன்கள் மற்றும் முன்பணங்களுக்கான ஒதுக்குக்கான அவசியத்தை நிர்வகிப்பதிலும் அளவைக் கணிப்பதிலும் நிர்வாகம் அகச்சார்பு தீர்ப்புகள் செய்திருந்ததால் நாங்கள் இதில் கவனம் செலுத்தினோம்.</p> <p>குறிப்பாக, IBG வாடிக்கையாளர்களுக்கான கடன்கள் மற்றும் முன்பணங்களின் சிறப்பு ஒதுக்குகளில் கவனம் செலுத்தினோம். ஏனெனில், சேதார மதிப்பீடுகள் அடிப்படையில் அகச்சார்புள்ளவையாக இருக்கக்கூடும் என்பதோடு, ஏதேனும் சேதாரம் உணரப்படும் சமயம் மற்றும் அத்தகைய சேதாரத்தின் அளவு குறித்த கணிப்பு ஆகிய இரண்டிலும் குறிப்பிடத்தக்க மதிப்பீடுகள் சம்பந்தப்பட்டிருப்பது இதற்குக் காரணம். இதில் உள்ளடங்குவன:</p> <ul style="list-style-type: none"> சேதார நட்டத்திற்கான ஆதாரங்கள் (கடன் பெறுபவர்களின் எதிர்கால லாபத்தன்மை மற்றும் பிணையப்பொருளின் எதிர்பார்க்கப்படும் கைகூடத்தக்க மதிப்பு உள்ளடங்கும்) இருக்கும்போது, IBG வாடிக்கையாளர்களுக்கான கடன்கள் மற்றும் முன்பணங்களின் சிறப்பு ஒதுக்குக் கணக்கீட்டின் கீழமைந்த முதன்மை ஊகங்கள் ; மற்றும் கடன்கள் மற்றும் முன்பணங்களின் பகுப்பு MAS 612 அறிக்கை 612-க்கு ஏற்ப உள்ளமை. <p>குறிப்பிட்ட சில துறைகளில் உயர்ந்த கடன் இடர்கோள்களையும் கோவிட்-19 பெருந்தொற்றின் தொழில்துறைத் தாக்கத்தின் விளைவுகளையும் கொண்ட கடன் பெறுநர்களைத் தேர்ந்தெடுப்பதில் தீர்ப்புகளைப் பயன்படுத்தினோம்.</p> <p>(நிதி அறிக்கைகளின் குறிப்புகள் 3 மற்றும் 18 ஆகியவற்றையும் பார்க்கவும்).</p>	<p>IBG வாடிக்கையாளர்களுக்கான கடன்கள் மற்றும் முன்பணங்களின் சிறப்பு ஒதுக்குகள் மீதான கட்டுப்பாடுகளின் வடிவமைப்பையும் நடைமுறைச் செயலாக்கத் திறனையும் நாங்கள் மதிப்பிட்டோம். இந்தக் கட்டுப்பாடுகளில் உள்ளடங்குவன:</p> <ul style="list-style-type: none"> குழுமக் கடன் இடர்கோள் கவனக்குறைவு உரிய காலத்தில் நிர்வாகத்தின் கடன் இடர்கோளின் மறுஆய்வு கண்காணிப்புப் பட்டியல் அடையாளம் காணப்படுதல் மற்றும் கண்காணிப்பு நடைமுறை சேதார நிகழ்வுகள் உரிய காலத்தில் அடையாளம் காணப்படுதல் MAS 612-க்கு ஏற்ப கடன்கள் மற்றும் முன்பணங்கள் பகுப்பு; மற்றும் பிணையக் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு நடைமுறைகள் <p>எங்கள் தணிக்கையின் நோக்கத்திற்காக இந்தக் கட்டுப்பாடுகளை நாங்கள் சார்ந்திருக்க முடியும் என நாங்கள் தீர்மானித்தோம்.</p> <p>கடன்களும் முன்பணமும் MAS 612-க்கு ஏற்ப பகுக்கப்பட்டதா என்பதையும், சேதார இழப்புக்கான ஆதாரம் இருந்த நிலையில், அது உரிய காலத்தில் அடையாளம் காணப்பட்டதா என்பதையும் மதிப்பிட IBG வாடிக்கையாளர்களுக்கான கடன்கள் மற்றும் முன்பணங்களின் உதாரண மாதிரியை நாங்கள் பரிசீலித்தோம். கோவிட்-19 ஏற்படுத்திய தாக்கத்தின் மீது பிரத்தியேகக் கவனத்துடன், பொருத்தமான சூழ்நிலைகளின் தவிர்ப்பு கருதப்பட்டதா என்பதும் இதில் உள்ளடங்கும்.</p> <p>கடன்கள் மற்றும் முன்பணங்களின் உதாரண மாதிரியில், சேதாரம் அடையாளம் காணப்பட்டபோது, எங்கள் பணியில் உள்ளடங்கியவை:</p> <ul style="list-style-type: none"> கடன் பெற்றவர் தொடர்பான அண்மை நிலவரம் கருத்தில் கொள்ளப்பட்டது. நிர்வாகம் தாயரித்த வருங்கால ரொக்கப் படிக்க முன்னுரைப்புகள் பரிசோதிக்கப்பட்டன. தொகை மற்றும் மீட்டிக்காலக்கட்டம் ஆகியவற்றின் தொடர்பிலான முக்கிய ஊகங்கள் இதில் உள்ளடங்கின. பிணைய மதிப்பீட்டையும் சேதாரத்தின் கணக்கீட்டுக்குத் துணை புரிந்த மற்ற மறுபட்டுவாடா மூலங்களையும் சுயேச்சையான மதிப்பீட்டு அறிக்கைகள் உள்ளிட்ட கிடைக்கப்பெற்ற வெளித்தரப்பு ஆதாரத்துடன் ஒப்பிட்டோம். நிர்வாகத்தின் ஊகங்களை எதிராய்வு செய்தோம்; மற்றும் கணக்கீட்டைச் சோதனை செய்தோம் <p>கடன் பெற்றவர் தொடர்பான அண்மை நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, உத்தேசச் சேதாரமென நிர்வாகம் அடையாளம் காணாத IBG வாடிக்கையாளர்களுக்கான செயல்படுகிற கடன்கள் மற்றும் முன்பணங்களின் உதாரண மாதிரியைப் பொறுத்தவரை, நிர்வாகத்தின் பகுப்பு முறை பொருத்தமானதா என்பது பற்றி நிர்வாகம் செய்த ஊகங்களை எதிராய்வு செய்தோம். சம்பந்தப்பட்ட கடன் பெறுநரின் சார்பில் கிடைக்கப்பெற்ற வெளித்தரப்பு ஆதாரத்தையும் பயன்படுத்தினோம்.</p> <p>மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகளின் அடிப்படையில், கடன்கள் மற்றும் முன்பணங்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு பொருத்தமானதாக இருப்பதாக நாங்கள் மதிப்பிட்டோம்.</p>

கடன் இழப்புகளுக்கான பொதுவான ஒதுக்குகள் (1 மற்றும் 2 ஆம் கட்ட எதிர்பார்க்கப்படும் கடன் இழப்பு)

SFRS(I) 9 நிதிக்கருவிகள் ("SFRS(I) 9"), எதிர்பார்க்கப்படும் கடன் இழப்பு எனக் குறிப்பிடப்படும் புதிய சேதார அளவீட்டுக் கட்டமைப்பை வேண்டுகிறது. சாத்தியமுள்ள எதிர்கால நிதியியல் நிகழ்வுகளைப் பிரதிபலிக்க, முன்னோக்குள்ள தகவல்களைக் கருத்தில் கொள்கிறது. எதிர்காலக் காலக்கட்டங்களுக்கான எதிர்பார்க்கப்படும் கடன் இழப்பைக் கணிப்பதற்குக் குறிப்பிடத்தக்க மதிப்பாய்வு தேவைப்படுகிறது. மேலும், COVID-19 பெருந்தொற்றுநோய் என்பது பொருளாதாரக் கண்ணோட்டத்தைப் பொறுத்தவரை அனுமானங்களையே குறிக்கிறது, இதன் விளைவாக குழுமத்தின் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் தாக்கம் நிச்சயமற்றது, இதனால் தேவைப்படும் தீர்ப்புகளின் அளவு அதிகரிக்கிறது.

நாங்கள் சேதாரமற்ற வெளிப்பாடுகளுக்குக் குழுமம் அளவிட்ட பொது ஒதுக்குகளில் கவனம் செலுத்தினோம் (\$4,312 மில்லியன்) இதில் "நிலை 1" வெளிப்பாடுகளும் (கடன் இடர்கோளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இல்லாதது), "நிலை 2" வெளிப்பாடுகளும் (கடன் இடர்கோளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்பட்டது) அடங்கும். குழுமம் அமலாக்கிய எதிர்பார்க்கப்படும் கடன் இழப்புக் கட்டமைப்பில் பின்வருபவை தொடர்பான குறிப்பிடத்தக்க மதிப்பாய்வுகளும் ஊகங்களும் உள்ளடங்குகின்றன.

- குழுமத்தின் பாஸல் கடன் மாதிரியமைப்புகள் மற்றும் அளவு வரையறைகளில் சரிகட்டல்கள்
- முன்னோக்குள்ள, பரந்த பொருளியல் தகவல்களின் பயன்பாடு
- சுழலும் கடன் வசதிகளின் எதிர்பார்க்கப்படும் ஆயுட்காலத்திற்கான மதிப்பீடுகள்
- கடன் இடரில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பின் மதிப்பீடு; மற்றும்
- எதிர்பார்க்கப்படும் கடன் இழப்புகளில் உள்ள வரைமுறைகளுக்கான கணக்குக்குச் செய்யப்படும் மாதிரியமைப்புகளுக்குப் பிந்திய சரிகட்டல்கள், உதாரணமாக, தற்போதைய COVID-19 பெருந்தொற்றால் கடன் தொழில்வகையில் ஏற்படுகிற இடர்கோள்

(நிதிநிலை அறிக்கைகளின் குறிப்புகள் 3 மற்றும் 11-ஐப் பார்க்கவும்)

நாங்கள் 31 டிசம்பர் 2020-இல் நிலவிய சில்லறை மற்றும் சில்லறை அல்லாத தொழில் பட்டியல்களுக்கான 1 மற்றும் 2ஆம் கட்ட எதிர்பார்க்கப்படும் கடன் இழப்பு தொடர்பிலான நிர்வாகத்தின் ஊகங்களையும் கணிப்புகளையும் கூர்ந்து ஆராய்ந்தோம். ஆண்டின் போது கணக்கு முறைமைகளில் செய்யப்பட்ட சீரமைப்புகளின் ஆராய்வும் இதில் உள்ளடங்கியது.

நாங்கள் பின்வருபவற்றில் கவனம் செலுத்தி, முக்கியக் கட்டுப்பாடுகளின் வடிவமைப்பையும் செயல் விளைவுத்தன்மையையும் சோதித்தோம்:

- COVID-19 இன் விளைவாக ஏற்பட்டுள்ள கடன் கண்ணோட்டத்தில் உள்ள முன்னோடியில்லாத மற்றும் அதிக நிச்சயமற்ற தன்மையைப் பிரதிபலிக்கும் மாதிரியமைப்புக்குப் பிந்தைய சரிகட்டல்கள் உட்பட, முன்னோக்குள்ள சில பெரிய பொருளாதார அனுமானங்களை மதிப்பாய்வு செய்வதிலும் அங்கீகரிப்பதிலும், ஆட்சிமன்றத்தின் ஈடுபாடு
- எதிர்பார்க்கப்படும் கடன் இழப்புக் கணக்கீட்டில் சேர்க்கப்பட்ட வெளித்தரப்பு மற்றும் உள்தரப்புத் தரவு உள்ளீடுகளில் முழுமை மற்றும் துல்லியம் மற்றும்
- அளவு மற்றும் தரத் தூண்டுதல்களின் அடிப்படையில் நிலை 1 நிலை 2 ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்ட வெளிப்பாடுகளின் துல்லியம் மற்றும் தக்ககாலத்தன்மை.

ஒவ்வொரு ஆண்டும் குழுமத்தின் உள் நிபுணர்கள் எதிர்பார்க்கப்படும் கடன் இழப்புக் கணக்கீட்டு முறைகள் மற்றும் ஊகங்களின் மாதிரியமைப்பை சுயேச்சையாக மதிப்பிட்டனர். அவர்களின் முடிவுகளை நாங்கள் மறுஆய்வு செய்தோம்.

முறைமைகள் மற்றும் மதிப்பீடுகள் பொருத்தமானவையா என்பதை மதிப்பிடுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கடன் இலாகாக்களின் எதிர்பார்க்கப்படும் கடன் இழப்புகளை மீளாய்வு செய்ய நிபுணர்களை நாங்கள் ஈடுபடுத்தினோம்.

எங்கள் பணியை மேற்கொள்கையில் மாதிரியமைப்புக்குப் பிந்தைய சரிகட்டல்களின் கோட்பாட்டையும் கணக்கீட்டு அடிப்படையையும் நாங்கள் எதிராய்வு செய்தோம். COVID-19 இன் தாக்கத்திலிருந்து எழும் என எதிர்பார்க்கப்படும் கடன் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, சில முன்னோக்குள்ள பொருளாதார உள்ளீடுகளின் நியாயத்தையும், ஒட்டுமொத்த எதிர்பார்க்கப்படும் கடன் இழப்பின் விளைவையும் நாங்கள் மதிப்பீடு செய்தோம்.

மொத்தத்தில் சேதாரமற்ற வெளிப்பாடுகளுக்கு எதிர்பார்க்கப்படும் கடன் இழப்பைக் கணிப்பதற்குக் குழுமம் பயன்படுத்திய கணக்கு முறைகளும் ஊகங்களும் பொருத்தமாக இருப்பதாக மதிப்பிட்டோம்.

நன்மதிப்பு

31 டிசம்பர் 2020 நிலவரப்படி, கையகப்படுத்தல்களின் விளைவாக குழுமத்திடம் \$5,323 மில்லியன் நன்மதிப்பு இருந்தது.

எதிர்கால ரொக்கப் புழக்கத்தைக் கணிப்பதிலும் வருடாந்திர நன்மதிப்புச் சேதாரச் சோதனையை மேற்கொள்வதிலும் நிர்வாகம் குறிப்பிடத்தக்க அளவிலான தீர்ப்புகள் செய்வதால் நாங்கள் இதில் கவனம் செலுத்தினோம்.

தள்ளுபடி செய்யப்படும் ரொக்கப் புழக்கப் பகுப்பாய்வில் பயன்படுத்தப்பட்ட பின்வரும் முக்கிய ஊகங்கள் இவை தொடர்பானவை:

- ரொக்கப் புழக்க முன்னுரைப்புகள்
- தள்ளுபடி விகிதம் மற்றும்
- நீண்ட கால வளர்ச்சி விகிதம்.

(நிதிநிலை அறிக்கைகளின் குறிப்புகள் 3 மற்றும் 27-ஐப் பார்க்கவும்)

நிர்வாகம் அடையாளம் கண்ட குழுமத்தின் ரொக்கம் ஈட்டித்தரும் பிரிவுகளின் பொருத்தத்தையும் சேதாரத்தின் அடையாளக்குறிகள் அடையாளம் காணப்பட்ட நடைமுறையையும் நாங்கள் மதிப்பிட்டோம்.

இந்த ஆண்டில், லட்சுமி விலாஸ் வங்கியை கையகப்படுத்தியதைத் தொடர்ந்து குழுமம் \$153 மில்லியன் நன்மதிப்பைப் பதிவு செய்தது. இந்தத் தொகை, சொத்துகள் மற்றும் பெறப்பட்ட கடன்களின் நியாயமான மதிப்புகள் குறித்த தற்காலிக மதிப்பீட்டின் அடிப்படையில் அமைந்துள்ளது, அது குழுமம் 2021-இல் அதன் மதிப்பீடுகளைச் செம்மைப்படுத்துவதால் மாறக்கூடும். 31 டிசம்பர் 2020 நிலவரப்படி இந்தத் தொகையைக் கணக்கிடுவதன் அடிப்படையில் நாங்கள் மதிப்பாய்வு செய்துள்ளோம்.

கிளையரிமை பெற்ற டிபிஎஸ் பேங்க் (ஹாங்காங்) லிமிடெட்-ஐப் பொறுத்தவரை (31 டிசம்பர் 2020 நிலவரப்படி அதன் நன் மதிப்பு \$4,631 மில்லியன்), நிர்வாகத்தின் ரொக்கப் புழக்க முன்னுரைப்புகளையும் அவை வகுக்கப்பட்ட நடைமுறையையும் நாங்கள் பரிசீலித்தோம். எங்கள் குழுவின் மதிப்பீட்டு நிபுணர்களுடன் சேர்ந்து, தள்ளுபடி விகிதம் மற்றும் வளர்ச்சி விகித ஊகங்களைக் குழுமத்தின் சொந்தக் கடந்தகாலச் செயல்பாட்டுடனும் கிடைக்கப்பெற்ற வெளித்தரப்புத் தொழில்துறை மற்றும் பொருளியல் குறியீடுகளோடும் மதிப்பிட்டோம்.

முக்கிய ஊகங்களின் தொடர்பில் நிர்வாகம் செய்த கூருணர்திறன் பகுப்பாய்வை நாங்கள் மறுஆய்வு செய்தோம். இந்த ஊகங்களில் நேரும் ஏதேனும் நியாயமான உத்தேச மாற்றம் சேதாரத்தை உண்டாக்காதிருக்குமா என்பதை உறுதிப்படுத்துவது இதன் நோக்கம். அத்தோடு தற்போதைய COVID-19 பெருந்தொற்றுநோயால் கொடுக்கப்பட்ட சந்தைக் கண்ணோட்டத்தைக் கருத்தில் கொண்டு, ஹாங்காங் நிலவரத்தின் அடிப்படையில் எங்களது சொந்த அழுத்தச் சோதனையையும் நாங்கள் மேற்கொண்டோம்.

31 டிசம்பர் 2020 நிலவரப்படி, நன் மதிப்பு சேதாரமடையாதிருந்ததாக நிர்வாகம் செய்த மதிப்பீட்டுக்கு நாங்கள் உடன்படுகிறோம்.

நியாயமான மதிப்பில் வசமிருக்கும் நிதிக்கருவிகளின் மதிப்பீடு

குழுமத்தின் வசமிருந்த நியாயமான மதிப்பிலான நிதிக்கருவிகள் என்பன வருவித்த சொத்துகள் மற்றும் பொறுப்புகள், வர்த்தகப் பங்குப் பத்திரங்கள், குறிப்பிட்ட சில கடன் கருவிகள் மற்றும் நியாயமான மதிப்பிலான இதரச் சொத்துகள் மற்றும் பொறுப்புகள் ஆகும்.

குழுமத்தின் நிதிக்கருவிகள் பெரும்பாலும் கூறப்பட்ட சந்தை விலைகள் (நிலை 1) அல்லது சந்தையில் கவனிக்கப்பட்ட விலைகள் (நிலை 2) ஆகியவற்றைக் கொண்டு மதிப்பிடப்படுகின்றன. “நிலை 3” அம்சங்களின் மதிப்பீடு கவனிக்கப்பட இயலாத முக்கிய உள்ளீடுகளைச் சார்ந்துள்ளது.

நிதிக்கருவிகளின் (நிலை 1,2 மற்றும் 3) ஒட்டுமொத்த மதிப்பீட்டை முக்கியத் தணிக்கை விவகாரமாக நாங்கள் கருதினோம். இது குழுமத்தின் நிதிநிலையில் குறிப்பிடத்தக்க அங்கம் வகிப்பதும், நியாயமான மதிப்பை நிர்ணயிப்பதில் ஈடுபடுத்தப்படும் பொருள்கள் மற்றும் கணிப்புகளின் இயல்பும் இதற்குக் காரணம்.

நியாயமான மதிப்பை நிர்ணயிக்கும்போது, கடன் இடர்பாடு, நிதியளிப்புச் செலவுகள், ஏலக்குத்தகைப் பரப்புகள், மற்ற சில சூழ்நிலைகளில், அளவு மற்றும் மாதிரியமைப்பு வரையறைகள் ஆகியவற்றை நிர்ணயிக்க நிர்வாகம் சரிகட்டல்களைச் செய்கிறது. இந்தச் சரிகட்டல்கள் சிலவற்றின் கணக்கு முறைமைகள் தொடர்ந்து மாறிக் கொண்டே இருந்தாலும்கூட, அது வங்கித் தொழில் துறையுடன் பரந்த அடிப்படையில் ஒத்துள்ளது.

(நிதி அறிக்கைகளின் குறிப்புகள் 3 மற்றும் 41-ஐப் பார்க்கவும்)

குழுமத்தின் நிதிக்கருவிகளின் மதிப்பீட்டு முறைகள் மீதான கட்டுப்பாடுகளின் வடிவமைப்பையும் செயல் விளைவுத்திறனையும் நாங்கள் மதிப்பிட்டோம். இந்தக் கட்டுப்பாடுகளில் உள்ளடங்குவன:

- புதிய மாதிரியமைப்புகளில் நிர்வாகம் செய்யும் சோதனை, அங்கீகரிப்பு மற்றும் தற்போதைய மாதிரியமைப்புகளின் மறுச்சரிபார்ப்பு;
- மதிப்பீட்டு மாதிரிகளில் விலைத்தரவு உள்ளீடுகளின் முழுமைத்தன்மை மற்றும் துல்லியம்;
- பிணையச் சர்ச்சைகளின் கண்காணிப்பு; மற்றும்
- குழுமச் சந்தை மற்றும் பணமாக்கல் இடர்பாட்டுக் குழு, குழும மதிப்பீட்டுக் குழு ஆகியவற்றால் செய்யப்படும் மதிப்பீட்டு நடைமுறைகளின் மீது மேற்கொள்ளும் ஆளுமைச் செயல்பாடுகள் (வழிப்பொருள் மதிப்பீட்டுச் சரிகட்டல்கள் உள்ளிட்ட) மற்றும் கண்காணிப்பு.

எங்கள் தணிக்கையின் நோக்கத்திற்காக இந்தக் கட்டுப்பாடுகளை நாங்கள் சார்ந்திருக்கமுடியும் என நாங்கள் தீர்மானித்தோம். மேலும், நாங்கள்:

- எங்களது சொந்த வல்லுநர்களைப் பணியமர்த்தி அவர்களது சொந்த மாதிரியமைப்புகளையும் உள்ளீட்டு மூலங்களையும் பயன்படுத்தி, குழுமத்தின் நிலை 1 மற்றும் 2 நிதிக்கருவிகளின் மாதிரிக்கூறுக்கான நியாயமான மதிப்பின் சுயேச்சைக் கணிப்பை நிர்ணயித்தோம். இவற்றைத் குழுமத்தின் நியாயமான மதிப்புக் கணக்கீட்டுடன் ஒப்பிட்டு, தனிப்பட்ட குறிப்பிடத்தக்கதன்மை மதிப்பீட்டு வேறுபாடுகளை அல்லது அமைப்புமுறையிலுள்ள பாகுபாட்டை ஆராய்ந்தோம்.
- பயன்படுத்தப்பட்ட கணக்கு முறைமைகளின் நியாயமான தன்மையையும், குறிப்பிடத்தக்க கண்டுணர முடியாத மதிப்பீட்டு உள்ளீடுகளைக் கொண்ட நிதிக்கருவி மதிப்பீடுகளின் மாதிரிக்கூறுக்காகச் செய்யப்பட்ட ஊகங்களையும் (நிலை 3 கருவிகள்) பரிசீலித்தோம்.
- பொருத்தமற்ற மதிப்பீடுகளின் உத்தேசக் குறியீடுகளை அடையாளம் காண பிணையச் சர்ச்சைகளில் பரிசீலனைகள் மேற்கொண்டோம்;
- கிடைக்கப்பெற்ற சந்தைத் தரவுகளையும் தொழில்துறைப் போக்குகளையும் கருத்தில் கொண்டு, நியாயமான மதிப்புச் சரிகட்டல்களின் உள்ளீடுகளைச் சோதித்து, கணக்கு முறைகளை ஆராய்ந்தோம்; மற்றும்
- நியாயமான மதிப்பை மதிப்பீடு செய்வதில் ஒப்பீட்டுச்சான்று வட்டி விகிதங்கள் மீதான (“ஐபிஓஆர் சீர்திருத்தம்”) உலகளாவிய சீர்திருத்தங்களின் தாக்கங்கள் கருதப்படுகின்றன.

மொத்தத்தில், நியாயமான மதிப்பிலான நிதிக்கருவிகளின் மதிப்பீடு ஏற்படைய விளைவு வரம்புகளுக்கு உட்பட்டிருந்தது.

இதர விவரங்கள்

இதர விவரங்களுக்கு நிர்வாகமே பொறுப்பாகும். இதர விவரங்களில் இந்தத் தணிக்கையாளர் அறிக்கையின் தேதிக்கு முன்பாக நாங்கள் பெற்ற இயக்குநர்களின் அறிக்கையும் (ஆனால் நிதி அறிக்கைகள் மற்றும் எங்கள் தணிக்கையாளர்களின் அறிக்கை உள்ளடங்காது) இத்தேதிக்குப் பிறகு எங்களுக்குக் கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்ட ஆண்டு அறிக்கையின் இதரப் பகுதிகளும் (“இதரப் பகுதிகள்”) உள்ளடங்கும்.

நிதிநிலை அறிக்கைகள் குறித்த எங்கள் கருத்தில் இந்த இதர விவரங்கள் உள்ளடங்கவில்லை. அத்தோடு, இது தொடர்பாக எந்தவித உறுதியான முடிவையும் நாங்கள் வெளியிடவில்லை, வெளியிட மாட்டோம்.

நிதிநிலை அறிக்கைகளைத் தணிக்கை செய்வதில் மேற்காணும் இதர விவரங்களையும் வாசித்து, அவ்வாறு செய்யும்போது, நிதி அறிக்கைகளுடன் அல்லது தணிக்கையில் நாங்கள் கண்டுபிடித்தவற்றுடன் இதர விவரங்கள் ஒத்திருக்கிறதா அல்லது விவரப்பிழை இருப்பதுபோலத் தெரிகிறதா என்பதைப் பரிசீலிப்பது எங்கள் பொறுப்பு.

இந்தத் தணிக்கையாளர் அறிக்கையின் தேதிக்கு முன்பாக எங்களுக்குக் கிடைத்த இதர விவரங்கள் மீதான தணிக்கையை அடிப்படையாகக் கொண்டு இதர விவரங்களில் விவரப்பிழை இருப்பதாக நாங்கள் முடிவுக்கு வந்தால், அந்த உண்மையை நாங்கள் தெரிவிக்க வேண்டும். இது தொடர்பாக நாங்கள் தகவல் தெரிவிப்பதற்கு எதுவுமில்லை.

இதரப் பகுதிகளை நாங்கள் படிக்கையில், அதில் விவரப்பிழை இருப்பதாக நாங்கள் முடிவுக்கு வந்தால் ஆளுமைக்குப் பொறுப்பானவர்களிடம் அதுகுறித்து தகவல் தெரிவித்து SSAs-க்கு ஏற்ப தகுந்த நடவடிக்கை எடுக்கச் செய்யவேண்டும்.

நிதி அறிக்கைகளில் நிர்வாகம் மற்றும் இயக்கநர்களின் பொறுப்புகள்

இந்த நிதிநிலை அறிக்கைகள் சட்டத்திற்கும் SFRS(I)S தரங்களுக்கும் ஏற்றபடி தயாரிக்கப்பட்டு உண்மையான மற்றும் நியாயமான கருத்தை வெளிப்படுத்தும் வகையில் படைக்கப்படுவது நிர்வாகத்தின் பொறுப்பாகும். அத்தோடு அதிகாரமற்ற உபயோகம் அல்லது விற்பனையில் ஏற்படும் இழப்புகளிலிருந்து சொத்துகள் பாதுகாக்கப்படுவதற்கு நியாயமான உறுதியளிக்கக்கூடிய உள் கணக்கியல் கட்டுப்பாட்டு முறையைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்துதல் மற்றும் பரிவர்த்தனைகள் முறையான அதிகாரம் பெற்று உண்மையான நியாயமான நிதிநிலை அறிக்கைகளைத் தயாரிக்கவும் சொத்துக் கணக்கில் கட்டிக்காக்கவும் அவசியமான வகையில் பதிவு செய்யப்படுவதை உறுதிப்படுத்துவது ஆகியவையும் இதில் அடங்கும்.

நிதிநிலை அறிக்கைகளைத் தயாரிப்பதில், குழுமத்தால் தொடர்ந்து செயல்படத்தக்க நிறுவனமாகத் தொடரக்கூடிய ஆற்றலை மதிப்பிடுவது, பொருத்தமாயின் இது தொடர்பான விவகாரங்களை வெளியிடுவது, தொடர்ந்து செயல்படத்தக்க நிறுவனத்திற்கான கணக்கியல் அடிப்படையைப் பயன்படுத்துவது ஆகியவை நிர்வாகத்தின் பொறுப்பு. குழுமத்தைக் கலைக்க அல்லது செயல்பாட்டை நிறுத்த எண்ணினால் அல்லது இவ்வாறு செய்வதைத் தவிர வேறு சாத்தியமான மாற்று வழி இல்லாத சூழ்நிலைகள் ஏற்பட்டால் மட்டுமே இதற்கு விதிவிலக்கு.

குழுமத்தின் நிதிநிலை அறிக்கைத் தாக்கல் நடைமுறையைக் கண்காணிப்பது இயக்குநர்களின் பொறுப்புகளில் உள்ளடங்கும்.

நிதி அறிக்கைகளின் தணிக்கையில் தணிக்கையாளர்களின் பொறுப்புகள்

மொத்த நிதி அறிக்கைகளில் மோசடி அல்லது பிழையால் விவரப் பிழைகள் இல்லாதிருக்கிறதா என்பதற்கு நியாயமான உறுதி பெற்று எங்கள் கருத்தை உள்ளடக்கும் தணிக்கையாளர்களின் அறிக்கையை வெளியிடுவதே எங்கள் இலக்கு. நியாயமான உறுதி என்பது உயர் நிலையிலான உறுதியாக இருந்தாலும் சிங்கப்பூர் தணிக்கைத் தரங்களுக்கு ஏற்ப நடத்தப்படும் தணிக்கை, இருக்கக்கூடிய விவரப் பிழையை எப்போதும் கண்டுபிடித்துவிடும் என்பதற்கு உத்தரவாதமில்லை. மோசடியால் அல்லது பிழையால் ஏற்படும் விவரப்பிழைகள், தனியாகவோ அல்லது மொத்தமாகவோ இந்த நிதிநிலை அறிக்கைகளின் அடிப்படையில் பயன்பாட்டாளர்கள் எடுக்கும் பொருளியல் தீர்மானங்களைப் பாதிக்கக்கூடும் வகையில் அமைந்தால் அவை முக்கியமானவையாகக் கருதப்படும்.

சிங்கப்பூர் தணிக்கைத் தரங்களின்படி நடத்தப்பட்ட தணிக்கையின் ஒரு பகுதியாக, தணிக்கை முழுவதும் நிபுணத்துவ மதிப்பீட்டைப் பயன்படுத்தி, நிபுணத்துவ ஐயவாதத்தை நிலைநாட்டினோம். அத்தோடு நாங்கள்:

- மோசடி அல்லது பிழையால் நிதி அறிக்கைகளில் விவரப் பிழைகள் நேரக்கூடிய அபாயத்தை அடையாளம் கண்டு மதிப்பிட்டு, இந்த இடங்களுக்குப் பொருத்தமான தணிக்கை நடைமுறைகளை மேற்கொண்டு, எங்கள் கருத்துக்கு அடிப்படை வழங்குவதற்குப் போதுமான பொருத்தமான தணிக்கை ஆதாரங்களைப் பெறவேண்டும். பிழையால் நேரும் விவரப்பிழையைவிட மோசடியால் நேரும் விவரப் பிழையை அடையாளம் காணாதிருக்கக்கூடிய அபாயம் அதிகம். ஏனெனில் மோசடியில் கூட்டுச்சதி, ஏமாற்று, வேண்டுமென்றே செய்யப்பட்ட விடுபாடுகள், பிறழ்கூற்று அல்லது உள் கட்டுப்பாடு மீறல் ஆகியவை இருக்கக்கூடும்.
- சூழ்நிலைக்குப் பொருத்தமான தணிக்கை நடைமுறைகளை வடிவமைக்க, தணிக்கைக்குத் தேவையான உள் கட்டுப்பாட்டைப் பற்றிய புரிந்துணர்வைப் பெறவேண்டும். குழுமத்தின் உள் கட்டுப்பாட்டின் செயல்திறன் பற்றி கருத்து தெரிவிப்பது இதன் நோக்கமல்ல.
- பயன்படுத்தப்பட்ட கணக்கியல் கொள்கைகளின் பொருத்தத்தையும் நிர்வாகம் செய்த கணக்கியல் உத்தேசங்கள் மற்றும் அது தொடர்பான வெளிப்பாடுகள் ஆகியவற்றின் நியாயமான தன்மையையும் பரிசீலிக்க வேண்டும்.
- தொடர்ந்து செயல்படக்கூடிய கணக்கியல் அடிப்படையை நிர்வாகம் பயன்படுத்தியது பொருத்தமானதா என்பது பற்றி தீர்மானிக்கவேண்டும்,

அத்தோடு பெறப்பட்ட தணிக்கை ஆதாரத்தின் அடிப்படையில் குழும் தொடர்ந்து செயல்படக்கூடிய நிறுவனமாகத் தொடரக்கூடிய ஆற்றல் குறித்து குறிப்பிடத்தக்க ஐயம் ஏற்படுத்தக்கூடிய நிகழ்வுகள் அல்லது சூழ்நிலைகள் தொடர்பான விவர நிச்சயமின்மை இருக்கிறதா என்பதைத் தீர்மானிக்கவேண்டும், விவர நிச்சயமின்மை இருப்பதாக நாங்கள் தீர்மானித்தால் நிதி அறிக்கைகளில் இடம் பெற்றுள்ள அது தொடர்பான வெளிப்பாடுகள் குறித்து எங்கள் தணிக்கையாளர்களின் அறிக்கையில் கவனத்தை ஈர்க்கவேண்டும் அல்லது இந்த வெளிப்பாடுகள் போதுமானவையாக இல்லாவிட்டால் எங்கள் கருத்தைத் திருத்தியமைக்க வேண்டும். எங்களது தீர்மானங்கள் தணிக்கையாளர்களின் அறிக்கை தேதி வரை பெறப்பட்ட தணிக்கை ஆதாரத்தின் அடிப்படையிலானவை, ஆயினும் வருங்கால நிகழ்வுகள் அல்லது சூழ்நிலைகள் குழும் தொடர்ந்து செயல்படக்கூடிய ஆற்றலை இழப்பதற்குக் காரணமாக இருக்கக்கூடும்.

- வெளிப்பாடுகள் உட்பட, நிதி அறிக்கைகளின் ஒட்டுமொத்த படைப்பு, அமைப்புமுறை, உள்ளடக்கம் ஆகியவற்றையும் நியாயமாகப் படைக்கப்படும் வகையில் அடிப்படை பரிவர்த்தனைகளையும் நிகழ்வுகளையும் நிதிநிலை அறிக்கைகள் பிரதிபலிக்கிறதா என்பதையும் பரிசீலிக்கவேண்டும்.
- ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்க குழுமத்தின் நிறுவனங்கள் அல்லது தொழில் நடவடிக்கைகளின் நிதி விவரங்கள் குறித்த போதுமான, பொருத்தமான தணிக்கை ஆதாரங்களைப் பெறவேண்டும். குழுமத்தின் தணிக்கை முறைக்கும் மேற்பார்வைக்கும் செயல்பாட்டுக்கும் நாங்கள் பொறுப்பாவோம். எங்கள் தணிக்கைக் கருத்துக்கு நாங்கள் மட்டுமே பொறுப்பாவோம்.

திட்டமிடப்பட்ட தணிக்கை அளவு, காலம் மற்றும் தணிக்கையின்போது உள் கட்டுப்பாட்டில் நாங்கள் அடையாளம் காணும் ஏதேனும் குறிப்பிடத்தக்க குறைபாடுகள் உள்ளிட்ட தணிக்கையின் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகளையும் இதர விவரங்களையும் நாங்கள் இயக்குநர்களிடம் தெரியப்படுத்துவோம்.


சுயேச்சை நடைமுறை தொடர்பான நெறிமுறை நிபந்தனைகளுக்கு நாங்கள் உட்பட்டதாகவும் இயக்குநர்களிடம் அறிக்கை சமர்ப்பிப்போம். அத்தோடு எங்கள் சுதந்திரத்தையும் பொருந்துமாயின் அதைச் சார்ந்த பாதுகாப்புகளையும் பாதிக்கக்கூடும் என நியாயமாகக் கருதப்படும் எல்லா உறவுமுறைகளையும் இதர விவகாரங்களையும் அவர்களிடம் தெரியப்படுத்துவோம்.

இயக்குநர்களிடம் தெரியப்படுத்தும் விவகாரங்களிலிருந்து நடப்பு காலகட்டத்தின் நிதிநிலை அறிக்கைகளின் தணிக்கைக்கு மிகவும் முக்கியமான விவரங்களை நிர்ணயித்து முக்கியத் தணிக்கை விவகாரங்களை அடையாளம் காண்போம். இவ்விவகாரம் குறித்து பொது வெளிப்பாட்டை விலக்கும் சட்டம் அல்லது விதிமுறை இருந்தாலொழிய அல்லது அரிய சூழ்நிலைகளில் ஒரு விவகாரத்தை வெளியிடுவதால் பொது நலனைவிட அதிக பாதிப்பு நேரக்கூடும் என்ற நியாயமான எதிர்பார்ப்பால் விவகாரத்தை எங்கள் அறிக்கையில் வெளியிடக்கூடாது என நாங்கள் நிர்ணயித்தாலொழிய எங்கள் தணிக்கையாளர்களின் அறிக்கையில் இவ்விவகாரங்களை நாங்கள் எடுத்துக் கூறியிருக்கிறோம்.

இதரச் சட்டப்பூர்வ ஒழுங்குவிதி நிபந்தனைகள் குறித்த அறிக்கை

எங்கள் கருத்துப்படி நாங்கள் தணிக்கையாளர்களாக இருக்கும் நிறுவனமும் சிங்கப்பூரில் ஒருங்கிணைக்கப்பட்ட துணை நிறுவனங்களும் இச்சட்டப்படி தேவையான கணக்கு மற்றும் இதரப் பதிவேடுகளைச் சட்டப்படி முறையாகப் பாதுகாத்து வைத்துள்ளன.

இந்தச் சுயேச்சை தணிக்கையாளர்களின் அறிக்கையைத் தணிக்கை ஈடுபாட்டுப் பங்காளியாகச் செயல்பட்டவர் ஆண்டனி எல்ஓரிட்ஜ்.



பிரைஸ்வாட்டர்ஹஸ்கூப்பர்ஸ் LLP

பொதுக் கணக்காளர்கள் மற்றும் சான்றுபெற்ற பொதுக் கணக்காளர்கள்

சிங்கப்பூர், 9 பிப்ரவரி 2021

31 டிசம்பர் 2020-இல் முடிவுற்ற ஆண்டுக்கான

தணிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட வருவாய் அறிக்கை

\$ மில்லியன்களில்	2020	2019
வட்டி வருமானம்	12,208	15,592
வட்டிச் செலவினம்	3,132	5,967
நிகர வட்டி வருமானம்	9,076	9,625
நிகரக் கட்டணமும் தரகு வருமானமும்	3,058	3,052
நிகர வர்த்தக வருமானம்	1,405	1,459
முதலீட்டுப் பங்குப் பத்திரங்கள் மூலம் நிகர வருமானம்	963	334
இதர வருமானம்	90	74
வட்டியில்லா வருமானம்	5,516	4,919
மொத்த வருமானம்	14,592	14,544
ஊழியர் அனுகூலங்கள்	3,550	3,514
இதரச் செலவினங்கள்	2,608	2,744
மொத்தச் செலவினங்கள்	6,158	6,258
ஒதுக்குகளுக்கு முன் லாபம்	8,434	8,286
கடன் மற்றும் இதர இழப்புகளுக்கான ஒதுக்கு	3,066	703
வரிக்கு முந்திய லாபம்	5,368	7,583
வருமான வரிச் செலவினம்	612	1,154
நிகர லாபம்	4,756	6,429
இவற்றுக்குரியவர்கள்:		
பங்குதாரர்கள்	4,721	6,391
கட்டுப்பாடில்லாத பாத்தியதை	35	38
	4,756	6,429
சாதாரண பங்கு ஒன்றின் அடிப்படை மற்றும் ரொக்கமாக்கப்பட்ட வருமானம் (\$)	1.81	2.46

குறிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கைகளின் முக்கியப் பகுதியாக அமைந்துள்ளன.

31 டிசம்பர் 2020-இல் முடிவற்ற ஆண்டுக்கான

தணிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட விரிவான வருவாய் அறிக்கை

\$ மில்லியன்களில்	2020	2019
நிகர லாபம்	4,756	6,429
இதர விரிவான வருமானம்		
பிற்பாடு வருவாய் அறிக்கையில் மறுப்பகுப்பு செய்யப்படக்கூடிய இனங்கள்:		
வெளிநாட்டு நடவடிக்கைகளின் நாணயமாற்று வேறுபாடுகள்	(65)	(175)
இணை நிறுவனங்களின் இதர விரிவான வருமானம்	(11)	1
இதர விரிவான வருமானத்தின் மூலம் நியாயமான மதிப்பில் பகுக்கப்பட்ட கடன் கருவிகளின் ஆதாயம் / (நட்டம்) மற்றும் இதர வகைகள்		
பங்குமுதலில் சேர்ந்த நிகர மதிப்பீடு	1,215	933
வருமான அறிக்கைக்கு மாற்றியது	(636)	(403)
இதர விரிவான வருமானத்தின் உட்கூறுகள் தொடர்பிலான வரிவிதிப்பு	(41)	(58)
பிற்பாடு வருமான அறிக்கையில் மறுப்பகுப்பு செய்யப்படமாட்டாத இனங்கள்		
இதர விரிவான வருமானத்தின் மூலம் நியாயமான மதிப்பில் பகுக்கப்பட்ட பங்குமுதல் கருவிகளின் ஆதாயம் / (நட்டம்) (நிகர வரி)	(225)	136
நியாயமான மதிப்பிலான நிதிப் பொறுப்புகளின் சுயக் கடன் இடரிலிருந்து எழும் நியாய மதிப்பு மாற்றம் (நிகர வரி)	25	(63)
இதர விரிவான வருமானம், நிகர வரி	262	371
மொத்த விரிவான வருமானம்	5,018	6,800
இவற்றுக்குரியவர்கள்:		
பங்குதாரர்கள்	4,983	6,761
கட்டுப்பாடில்லாத பாத்தியதை	35	39
	5,018	6,800

குறிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கைகளின் முக்கியப் பகுதியாக அமைந்துள்ளன.

31 டிசம்பர் 2020-இல் முடிவுற்ற ஆண்டுக்கான

தணிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட இருப்புநிலை அறிக்கை

\$ மில்லியன்களில்	2020	2019
சொத்துகள்		
மத்திய வங்கிகளில் ரொக்கம், இருப்புகள்	50,618	26,362
அரசாங்கப் பங்குப் பத்திரங்களும் கருவூல உண்டியல்களும்	51,700	49,729
வங்கிகளிடம் இருந்து வரவேண்டியவை	50,867	39,336
சார்பியச் சொத்துகள்	31,108	17,235
வங்கியும் நிறுவனப் பங்குமுதலும்	65,456	63,746
வாடிக்கையாளர்களுக்குக் கடன்களும் முன்பணங்களும்	371,171	357,884
இதரச் சொத்துகள்	19,495	15,424
இணை நிறுவனங்கள்	862	835
சொத்துகள், இதர நிலைச் சொத்துகள்	3,338	3,225
நன்மதிப்பு மற்றும் கண்கூடற்றவை	5,323	5,170
மொத்தச் சொத்துகள்	649,938	578,946
பொறுப்புகள்		
வங்கிகளுக்குச் சேர வேண்டியவை	28,220	23,773
வாடிக்கையாளர்களிடமிருந்து வரவேண்டிய வைப்பும் இருப்பும்	464,850	404,289
சார்பியச் சொத்துகள்	32,904	17,512
இதரப் பொறுப்புகள்	22,074	20,907
இதரக் கடன் பத்திரங்கள்	43,277	57,128
கீழ்நிலைப்படுத்தப்பட்ட பருவக் கடன்கள்	3,970	3,538
மொத்தப் பொறுப்புகள்	595,295	527,147
மொத்தச் சொத்துகள்	54,643	51,799
பங்குமுதல்		
பங்கு மூலதனம்	10,942	10,948
இதரப் பங்குமுதல் கருவிகள்	3,401	2,009
இதரக் காப்புநிதி	4,397	4,102
வருமானக் காப்புநிதி	35,886	33,922
பங்குதாரர்களின் நிதி	54,626	50,981
கட்டுப்பாடில்லாத பாத்தியதை	17	818
மொத்தப் பங்குமுதல்	54,643	51,799

குறிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கைகளின் முக்கியப் பகுதியாக அமைந்துள்ளன.

31 டிசம்பர் 2020-இல் முடிவுற்ற ஆண்டுக்கான

தணிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட பங்குமுதல் மாற்ற அறிக்கை

நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு உரியவை

\$ மில்லியன்களில்	இதரப்		இதரக் காப்புநிதி	வருமானக் காப்புநிதி	பங்குதாரர்களின் நிதிகள்	கட்டுப்பாடில்லாத பாத்தியதை	மொத்தப் பங்குமுதல்
	பங்கு மூலதனம்	பங்குமுதல் கருவிகள்					
2020							
ஜனவரி 1-இல் இருப்பு	10,948	2,009	4,102	33,922	50,981	818	51,799
கருவூலப் பங்குகளின் கொள்முதல் செயலாக்கப் பங்குகள் வழங்கீட்டின் பேரில் காப்புநிதியிலிருந்து எடுத்தது.	(447)	-	-	-	(447)	-	(447)
நிலையான மூலதனப் பங்குப் பத்திரங்கள் வெளியீடு	162	-	(164)	-	(2)	-	(2)
நிறுவனம் வெளியிட்ட நிலையான மூலதனப் பங்குப் பத்திரங்கள் மீட்டபு	-	1,392	-	-	1,392	-	1,392
பங்கு அடிப்படையிலான கட்டணச் செலவு ஸ்கிரிப் லாப ஈவுத் திட்டத்துக்கு	-	-	131	(1)	131	(799)	(800)
இணங்க பங்குகளை வழங்கல் பங்குதாரர்களுக்குச் செலுத்திய லாப ஈவு ^(a)	279	-	-	(279)	-	-	-
கட்டுப்பாடில்லாத பாத்தியதைக்குச் செலுத்திய லாப ஈவு	-	-	-	(2,411)	(2,411)	-	(2,411)
கட்டுப்பாடில்லாத பாத்தியதைக்குச் செலுத்திய லாப ஈவு	-	-	-	-	-	(38)	(38)
கட்டுப்பாடில்லாத பாத்தியதையில் மாற்றம்	-	-	-	-	-	1	1
மொத்த விரிவான வருமானம்	-	-	328	4,655	4,983	35	5,018
டிசம்பர் 31-இல் இருப்பு	10,942	3,401	4,397	35,886	54,626	17	54,643
2019							
ஜனவரி 1-இல் இருப்பு	10,898	2,812	3,701	31,634	49,045	830	49,875
ஜனவரி 1-இல் SFRS(I)-ஐ அமல்படுத்தியதன் தாக்கம்	-	-	-	(95)	(95)	-	(95)
ஜனவரி 1-இல் SFRS(I)-ஐ அமல்படுத்திய பின் இருப்பு	10,898	2,812	3,701	31,539	48,950	830	49,780
கருவூலப் பங்குகளின் கொள்முதல் செயலாக்கப் பங்குகள் வழங்கீட்டின் பேரில் காப்புநிதியிலிருந்து எடுத்தது.	(114)	-	-	-	(114)	-	(114)
பங்கு அடிப்படையிலான கட்டணச் செலவு	164	-	(164)	-	-	-	-
பங்குதாரர்களுக்குச் செலுத்திய லாப ஈவு ^(a)	-	-	120	-	120	-	120
கட்டுப்பாடில்லாத பாத்தியதைக்குச் செலுத்திய லாப ஈவு	-	-	-	(3,931)	(3,931)	-	(3,931)
கட்டுப்பாடில்லாத பாத்தியதைகளைக் கையகப்படுத்துதல்	-	-	-	-	-	(38)	(38)
நிறுவனம் வழங்கிய நிரந்தர மூலதனப் பத்திரங்கள் மீட்டபு	-	(803)	-	(2)	(805)	-	(805)
மொத்த விரிவான வருமானம்	-	-	445	6,316	6,761	39	6,800
டிசம்பர் 31-இல் இருப்பு	10,948	2,009	4,102	33,922	50,981	818	51,799

(a) பங்குமுதலாகப் பகுக்கப்பட்ட மூலதனப் பங்குப் பத்திரங்களுக்குச் செலுத்தப்பட்ட பகிர்வுகள் உள்ளடங்கும் (2020: \$100 மில்லியன், 2019: \$96 மில்லியன்)

குறிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கையின் முக்கியப் பகுதியாக அமைந்துள்ளன.

31 டிசம்பர் 2020-இல் முடிவுற்ற ஆண்டுக்கான

தணிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட ரொக்கப் புழக்க அறிக்கை

\$மில்லியன்களில்	2020	2019
நடைமுறைக் காரியங்களிலிருந்து ரொக்கப் புழக்கம்		
வரிக்கு முந்திய லாபம்	5,368	7,583
ரொக்கம் சாரா மற்றும் இதர இனங்களுக்கான சரிகட்டல்கள்:		
கடன் மற்றும் இதர இழப்புகளுக்கான ஒதுக்கீடு	3,066	703
சொத்துகள் மற்றும் இதர நிலைச்சொத்துகளில் தேய்மானம்	648	609
இணை நிறுவனங்களின் லாபங்கள் அல்லது நட்டங்கள்	(61)	(50)
சொத்து, இதர நிலைச்சொத்து விற்பனையில் நிகர நட்டம்/(ஆதாயம்), செலவு எழுதியதன் நிகரம்	38	26
முதலீட்டுப் பங்குப் பத்திரங்களிலிருந்து நிகர வருமானம்	(963)	(334)
பங்கு அடிப்படையிலான கட்டணச் செலவு	131	120
கீழ்நிலைப்படுத்தப்பட்ட தவணைக் கடன்களின் வட்டிச் செலவுகள்	64	76
குத்தகைப் பொறுப்புகளின் வட்டிச் செலவுகள்	28	29
நடைமுறைச் சொத்து, பொறுப்புகளில் மாற்றங்களுக்கு முன் லாபம்	8,319	8,762
இவற்றில் அதிகரிப்பு/(குறைவு):		
வங்கிகளுக்குச் சேரவேண்டியவை	4,246	1,304
வாடிக்கையாளர்களிடமிருந்து வரவேண்டிய வைப்பும் இருப்பும்	57,164	10,908
இதரப் பொறுப்புகள்	16,160	1,349
இதரக் கடன் பத்திரங்களும் கைமாற்றுகளும்	(14,250)	11,492
இவற்றில் (அதிகரிப்பு)/குறைவு:		
மத்திய வங்கிகளில் உள்ள கட்டுப்பாடு கொண்ட இருப்புகள்	(1,818)	1,502
அரசாங்கப் பங்குப் பத்திரங்களும் கருவூல உண்டியல்களும்	(379)	(2,476)
வங்கிகளிலிருந்து வர வேண்டியவை	(11,465)	678
வங்கி மற்றும் நிறுவனப் பத்திரங்கள்	(1,340)	(5,149)
வாடிக்கையாளர் கடன்கள் மற்றும் முன்பணங்கள்	(13,460)	(14,269)
இதரச் சொத்துகள்	(17,108)	(2,280)
செலுத்தப்பட்ட வரி	(1,188)	(635)
நடைமுறைக் காரியங்களால் கிடைத்த நிகர ரொக்கம் (1)	24,881	11,186
முதலீட்டு நடவடிக்கைகளில் இருந்து ரொக்கப் புழக்கம்		
இணை நிறுவனங்களிலிருந்து லாப ஈவு	31	29
இணை நிறுவனத்தில் பாத்தியதை விற்பனை வருமானம்	-	21
சொத்துகள் மற்றும் இதர நிலைச்சொத்துகளின் விற்பனை வருமானம்	8	2
சொத்துகள் மற்றும் இதர நிலைச்சொத்துகளின் கொள்முதல்	(547)	(586)
லக்ஷ்மி விலாஸ் வங்கியில் கையகப்படுத்திய ரொக்கம் மற்றும் ரொக்கத்துக்கிணையானவை	93	-
முதலீட்டு நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்ட நிகர ரொக்கம் (2)	(415)	(534)

(a) பங்குமுதலாகப் பகுக்கப்பட்ட மூலதனப் பங்குப் பத்திரங்களுக்குச் செலுத்தப்பட்ட பகிர்வுகள் உள்ளடங்கும்

குறிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கையின் முக்கியப் பகுதியாக அமைந்துள்ளன

31 டிசம்பர் 2020-இல் முடிவுற்ற ஆண்டுக்கான

தணிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட ரொக்கப் புழக்க அறிக்கை

\$யில்லியன்களில்	2020	2019
நிதி நடவடிக்கைகளிலிருந்து ரொக்கப் புழக்கம்		
நிலையான மூலதனப் பங்குப் பத்திரங்கள் வெளியீடு	1,392	-
கீழ்நிலைப்படுத்தப்பட்ட தவணைக் கடன்கள் வெளியீடு	(66)	(76)
துணை நிறுவனம் வெளியிட்ட முன்னுரிமைப் பங்குகள் மீட்பு	(800)	-
நிறுவனம் வெளியிட்ட நிரந்தர மூலதனப் பத்திரங்கள் மீட்பு	-	(805)
கருவூலப் பங்குகள் கொள்முதல்	(447)	(114)
கட்டுப்பாடில்லாத பாத்தியதைகளுக்குச் செலுத்தப்பட்ட லாப ஈவு	(38)	(38)
நிறுவனத்தின் பங்குதாரர்களுக்குக் கொடுக்கப்பட்ட லாப ஈவு, ஸ்கிரிப் லாப ஈவுகளின் நிகரம் ^(a)	(2,411)	(3,931)
கட்டுப்பாடில்லாத பாத்தியதைகளில் மாற்றம்	1	(13)
நிதி நடவடிக்கைகளில் பயன்படுத்திய நிகர ரொக்கம்(3)	(2,369)	(4,977)
பரிவர்த்தனை மாற்றுச் சரிகட்டல்கள்(4)	170	39
ரொக்கம், ரொக்கத்துக்கிணையானவைகளில் நிகர மாற்றம் (1)+(2)+(3)+(4)	22,267	5,714
1 ஜனவரி-இல் ரொக்கம் மற்றும் ரொக்கத்துக்கிணையானவை	19,935	14,221
31 டிசம்பர்-இல் ரொக்கம் மற்றும் ரொக்கத்துக்கிணையானவை	42,202	19,935

(a) பங்குமுதலாகப் பகுக்கப்பட்ட மூலதனப் பங்குப் பத்திரங்களுக்குச் செலுத்தப்பட்ட பகிர்வுகள் உள்ளடங்கும்

குறிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கையின் முக்கியப் பகுதியாக அமைந்துள்ளன

இதர விவரங்கள்

1. மூலதன வளம்

\$ மில்லியன்களில்	2020	2019
பொதுப் பங்குமுதல் ஒற்றைப் படி மூலதனம்	44,786	42,870
ஒற்றைப் படி மூலதனம்	48,188	45,460
மொத்த மூலதனம்	53,937	50,693
இடர்கோள் மதிப்பிடப்பட்ட சொத்துகள்	321,096	303,771
மூலதன வள விகிதங்கள்^(a) (%)		
பொதுப் பங்குமுதல் படி 1	13.9	14.1
படி 1	15.0	15.0
மொத்தம்	16.8	16.7

(a) குழுமத்தின் மூலதன வள விகிதங்கள் வரையறுக்கப்பட்ட வெளிப்புற உத்தரவாத மதிப்பாய்வுக்கு உட்பட்டுள்ளன, இது "தணிக்கையாளரின் அறிக்கை மற்றும் வருடாந்திர கணக்குகளுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய கூடுதல் தகவல்கள்" என்ற MAS அறிவிப்பு 609-க்கு இணங்க உள்ளது.

2. லாப ஈவுகள்

31 டிசம்பர் 2020-இல் முடிவடைந்த நிதியாண்டில், ஒவ்வொரு டிபிஎஸ்ஹெச் சாதாரண பங்குக்கும் ("FY20 இறுதி ஈவுத்தொகை") 18 காசுகள் இறுதி ஒற்றைப்படி வரி விலக்கு லாப ஈவுத்தொகையை இயக்குநர்கள் பரிந்துரைத்துள்ளனர், இதில் பங்குதாரர்களுக்கு உட்பட்டு "டிபிஎஸ்எச் ஸ்கிரிப்" லாபஈவுத் திட்டம் பயன்படுத்தப்படும், அது 30 மார்ச் 2021 அன்று நடைபெறவுள்ள வருடாந்திர பொதுக் கூட்டத்தில் பங்குதாரர்களின் ஒப்புதலைச் சார்ந்து அமையும்.

முன்மொழியப்பட்ட லாப ஈவுத்தொகைகளின் விவரங்கள், நிதியாண்டின் போது செலுத்தப்பட்ட இடைக்கால லாப ஈவுத் தொகைகள் பின்வருமாறு:

\$ மில்லியன்களில்	2020*	2019
DBSH சாதாரணப் பங்குகள்		
வரிவிலக்கு பெற்ற இடைக்கால ஒற்றைப்படி லாப ஈவு 69 காசுகள் (2019: 90 காசுகள்)	1,752	2,300
வரிவிலக்கு பெற்ற இறுதி ஒற்றைப்படி லாப ஈவு 18 காசுகள் (2019: 33 காசுகள்)	459	838
	2,211	3,138

* 2020 ஆம் ஆண்டிற்கான ஈவுத்தொகைக் குறைப்பு உள்ளூர் வங்கிகளுக்கு 2020 நிதியாண்டிற்கான ஈவுத்தொகையை மிதப்படுத்த 29 ஜூலை 2020 அன்று வழங்கப்பட்ட MAS வழிகாட்டுதலுக்கு இணங்க உள்ளது.

தணிக்கை செய்யப்பட்ட வருவாய் அறிக்கை

\$ மில்லியன்களில்	வங்கி	
	2020	2019
வட்டி வருமானம்	9,201	12,450
வட்டிச் செலவினம்	2,761	5,441
நிகர வட்டி வருமானம்	6,440	7,009
நிகரக் கட்டணமும் தரகு வருமானமும்	2,140	2,114
நிகர வர்த்தக வருமானம்	938	1,053
முதலீட்டுப் பங்குப் பத்திரங்கள் மூலம் நிகர வருமானம்	858	306
இதர வருமானம்	387	817
வட்டியில்லா வருமானம்	4,323	4,290
மொத்த வருமானம்	10,763	11,299
ஊழியர் அனுகூலங்கள்	2,177	2,242
இதரச் செலவினங்கள்	1,704	1,709
மொத்தச் செலவினங்கள்	3,881	3,951
ஒதுக்குகளுக்கு முன் லாபம்	6,882	7,348
கடன் மற்றும் இதர இழப்புகளுக்கான ஒதுக்கு	2,323	262
வரிக்கு முந்தைய லாபம்	4,559	7,086
வருமான வரிச் செலவினம்	408	871
பங்குதாரர்களுக்குப் பாத்தியப்பட்ட நிகர லாபம்	4,151	6,215

குறிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கைகளின் முக்கியப் பகுதியாக அமைந்துள்ளன

தணிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட விரிவான வருவாய் அறிக்கை

	வங்கி	
\$ மில்லியன்களில்	2020	2019
நிகர லாபம்	4,151	6,215
இதர விரிவான வருமானம்:		
பிற்பாடு வருவாய் அறிக்கையில் மறுப்பகுப்பு செய்யப்படக்கூடிய இனங்கள்:		
வெளிநாட்டு நடவடிக்கைகளின் நாணயமாற்று வேறுபாடுகள்	(13)	(90)
இதர விரிவான வருமானத்தின் மூலம் நியாயமான மதிப்பில் பகுக்கப்பட்ட		
கடன் கருவிகளின் ஆதாயம் / (நட்டம்) மற்றும் இதர வகைகள்		
பங்குமுதலில் சேர்ந்த நிகர மதிப்பீடு	879	705
வருமான அறிக்கைக்கு மாற்றியது	(478)	(321)
இதர விரிவான வருமானத்தின் உட்கூறுகள் தொடர்பிலான வரிவிதிப்பு	(10)	(35)
பிற்பாடு வருமான அறிக்கையில் மறுப்பகுப்பு செய்யப்படமாட்டாத இனங்கள்		
இதர விரிவான வருமானத்தின் மூலம் நியாயமான மதிப்பில் பகுக்கப்பட்ட		
பங்குமுதல் கருவிகளின் ஆதாயம் / (நட்டம்) (நிகர வரி)	(240)	120
நியாயமான மதிப்பிலான நிதிப் பொறுப்புகளின் சுயக் கடன் இடரிலிருந்து		
எழும் நியாய மதிப்பு மாற்றம் (நிகர வரி)	25	(63)
இதர விரிவான வருமானம், நிகர வரி	163	316
பங்குதாரர்களுக்குப் பாத்தியப்பட்ட மொத்த விரிவான வருமானம்	4,314	6,531

குறிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கைகளின் முக்கியப் பகுதியாக அமைந்துள்ளன

தணிக்கை செய்யப்பட்ட இருப்புநிலை அறிக்கை

	வங்கி	
\$ மில்லியன்களில்	2020	2019
சொத்துகள்		
மத்திய வங்கிகளில் ரொக்கம், இருப்புகள்	39,388	19,771
அரசாங்கப் பங்குப் பத்திரங்களும் கருவூல உண்டியல்களும்	36,682	37,142
வங்கிகளிடம் இருந்து வரவேண்டியவை	44,643	33,933
சார்பியச் சொத்துகள்	27,959	15,255
வங்கி மற்றும் நிறுவனப் பத்திரங்கள்	59,944	59,560
வாடிக்கையாளர்களுக்குக் கடன்களும் முன்பணங்களும்	302,587	296,906
இதரச் சொத்துகள்	14,936	11,359
இணை நிறுவனங்கள்	186	186
துணை நிறுவனங்கள்	31,860	31,967
ஹோல்டிங் நிறுவனங்களிடமிருந்து வரவேண்டியவை	911	-
சொத்துகள், இதர நிலைச் சொத்துகள்	1,849	1,816
நன்மதிப்பு மற்றும் கண்கூடற்றவை	334	334
மொத்தச் சொத்துகள்	561,279	508,229
பொறுப்புகள்		
வங்கிகளுக்குச் சேர வேண்டியவை	23,586	18,712
வாடிக்கையாளர்களிடமிருந்து வரவேண்டிய வைப்பும் இருப்பும்	350,079	298,836
சார்பியச் சொத்துகள்	29,537	15,455
இதரப் பொறுப்புகள்	16,800	15,113
இதரக் கடன் பத்திரங்கள்	38,081	51,041
ஹோல்டிங் நிறுவனத்துக்குச் சேரவேண்டியவை	6,031	4,695
துணை நிறுவனங்களுக்குச் சேர வேண்டியவை	48,288	57,649
நிகரப் பொறுப்புகள்	512,402	461,501
நிகரச் சொத்துகள்	48,877	46,728
பங்குமுதல்		
பங்கு மூலதனம்	24,452	24,452
இதரப் பங்குமுதல் கருவிகள்	4,209	2,813
இதரக் காப்புநிதி	264	38
வருமானக் காப்புநிதி	19,952	19,425
பங்குதாரர்களின் நிதி	48,877	46,728
நிகரப் பங்குமுதல்	48,877	46,728

குறிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கைகளின் முக்கியப் பகுதியாக அமைந்துள்ளன.

இதர விவரங்கள்

1. டிபிஎஸ் பேங்க் லிமிடெட் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் மூலதன வளம்

மூலதன வள விகிதங்கள் (%)	2020	2019
பொதுப் பங்குமுதல் படி1	13.8	14.0
படி1	15.1	15.1
மொத்தம்	16.9	16.9